

உடனடி வெளியீட்டுக்காக

## 2021 புத்தாண்டு லெவீ (Levee) க்காக மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் கவுன்சிலர்களுடன் ஆன்லைனில் சேர்ந்துகொள்ளவும்

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 9, 2021) – பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, நீண்டகாலமாகவே இருந்து வரும் பாரம்பரிய நிகழ்வான மேயர் அவர்களின் புத்தாண்டு லெவீ க்கு மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் கவுன்சிலர்களுடன் மெய்நிகராக இணைந்து கொள்ளுங்கள்.

இந்த ஆண்டில், கோவிட்-19 தொற்று பரவல் காரணமாகவும் பிரதேச அளவிலான ஊரடங்கு காரணமாகவும், இந்த 'மேயர் அவர்களின் புத்தாண்டு லெவீ' நிகழ்வு ஆன்லைனில் அனுசரிக்கப்படும். மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் வரவேற்புரையை நிகழ்த்துவார்கள்; அதனைத் தொடர்ந்து மேயர் அவர்களின் புத்தாண்டு உரை இருக்கும்.

இந்த நிகழ்வின் அங்கமாக, மக்கள் ப்ராம்ப்ட்டன் நகரம் பற்றி தாங்கள் என்னென்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என சோதித்துக் கொள்ளலாம்; இது ப்ராம்ப்ட்டன் ட்ரிவியா என்னும் விளையாட்டு மூலம் நடைபெறும். இந்த விளையாட்டானது, கஹூட் (Kahoot)என்னும் செயலி மூலம் கைப்பேசியில் விளையாடலாம் அல்லது [www.kahoot.it/](http://www.kahoot.it/) எனும் வலைத்தளத்தில், ஆன்லைனில் விளையாடலாம். வெற்றிபெறும் முதல் 5 போட்டியாளர்கள் ஈ-கிஃப்ட் (e-gift) அட்டையை பரிசாகப் பெறுவார்கள்; இதில் ஆன்லைனில் பொருள் வாங்கி ஜன்னலோரமாக எடுத்துக்கொள்ளும் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆண்டின் லெவீ (Levee) யில் ஒரு புகைப்பட காட்சியறை இடம் பெறும்; இதில் மக்கள் தங்களுக்குத் தாங்களாகவேயும் தங்கள் குடும்பத்துடனும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டு #BramptonLevee ஹேஷ்டேக் சேர்த்து காட்சிக்கு வைக்கலாம்..

டோரோன் ட்டோவில் இருக்கின்ற சிட்டி டிவி (CityTV) யைச் சேர்ந்த விருது பெற்ற பத்திரிக்கையாளராகிய, ப்ராம்ப்ட்டன் நகரைச் சேர்ந்த கிறிஸ்ட்டினா ஹோவோரன் இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்..

அனைத்து நிகழ்வுகள் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்: [www.brampton.ca/events](http://www.brampton.ca/events).

இந்த புத்தாண்டு லெவீ என்பது ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்; இது கனடா தேசத்தில் கூட்டமைப்பு, மாகாண, பிராந்திய மற்றும் நகராட்சி அரசு மட்டங்களில் கொண்டாடப்படுகிறது. கடந்து சென்ற ஆண்டுகளில், ப்ராம்ப்ட்டன் நகரின் புத்தாண்டு லெவீ-யானது பல்வேறு உருமாற்றங்களாக வடிவெடுத்தன; இதன் மூலம் குடியிருப்பவாசிகளுக்கு கொண்டாடத்தக்க வரவேற்பு கிடைக்கிறது; மேயர் மற்றும் கவுன்சிலர்களை சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.

**அறிஞர் கூற்று**

“புத்தாண்டு லெவீ என்னும் பாரம்பரிய நிகழ்வானது, புத்தாண்டிற்கான வாழ்த்துக்களையும், சிறந்து விளங்குவதற்கான வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு நிகழ்வாகும். இது ப்ராம்ப்ட்டன் நகரில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், வந்திருக்கும் புத்தாண்டில் கிடைக்கவிருக்கும் வாய்ப்புக்களை வரவேற்பதற்காகவும் அமைந்த ஒரு சந்தர்ப்பமாகும். இந்த ஆண்டின் புத்தாண்டு லெவீ ஆனது, வித்தியாசமாக இருக்கலாம், ஆனாலும் இது தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டிய பாரம்பரிய நிகழ்வாகும். இந்த ஆண்டில் லெவீ கொண்டாட்டங்களில் நமது குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து கொள்ள நான் ஆவலாக காத்திருக்கிறேன்.!”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

குர்வீந்தர் சிங்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-2028 | [Gurvinder.A.Singh@brampton.ca](mailto:Gurvinder.A.Singh@brampton.ca)